

சிங்கள மொழிமூலப் பாடசாலைகளில் இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ் மொழியைக் கற்பிப்பதற்கான ஆளணியும் அதன் பொருத்தப்பாடும்.

ஹஸ்பிட்டியே சமிதசிரி தேரர்

1.0 அறிமுகம்

இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு. ஐக்கியம் என்பவற்றை அடைந்து கொள்வதற்கான ஓர் உபாயமாக இலங்கையர் ஒவ்வொருவரும் இரண்டாம் தேசியமொழியைக் கற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரிசலை இல்லாது செய்வதற்கான ஒரு சிகிச்சை முறையாகவும். சமூக சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான இன்றியமைந்த ஒரு விடயமாக இரண்டாம் தேசியமொழி கற்றல் கற்பித்தல் அமைந்துள்ளது. 1997 ஆண்டின் கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக இரண்டாம் தேசியமொழியைப் பாடசாலைகளில் கட்டாய பாடமாகக் கற்பிக்கச் சிபாரிசு செய்யப்பட்டது. இதன்படி 1998 இல் இருந்து 6-9 வரையான இடைநிலை வகுப்புக்களில் கட்டாய பாடமாகவும் 2001 ஆம் ஆண்டு முதல் சிரே'ட் இடைநிலைத் தரம் 10,11 இல் தெரிவுப் பாடமாகவும் 2003 இல் இருந்து தரம் 3,4 க்கு முறையான இரண்டாம் மொழியாகவும், 2007 இல் இருந்து தரம் 1,2 க்கு வாய்மொழி மூலமான பாடமாகவும் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்வரும் ஆண்டுகளில் இதனைக் க.பொ.த. சாதாரண தரம் 10,11 இல் கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்துதலவற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், உண்மை நிலவரங்களின்படி

இரண்டாம் தேசியமொழி எல்லாப் பாடசாலைகளினும் கற்பிக்கப்படுவதில்லை (Perea 2007; MOE 2008). என்பதுடன் கற்பிக்கப்படும் பாடசாலைகளிலும் அது வினைத்திறனாக இடம்பெறுவதில்லை.

இதற்கான பிரதான காரணம் இப்பாடத்தினைக் கற்பிப்பதற்கு அவசியமான தகைமைகளைக் கொண்ட ஆளனிவளப் பற்றாக்குறை நிலவுகின்றமையாகும். இரண்டாம் மொழிப்பாடத்துக்கான ஆசிரியர் சேவைத்தரம் இதுவரை உருவாக்கப்படாமை, போதுமான எண்ணிக்கையுடைய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை, நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அவசியமான கல்வி மற்றும் தொழிற் தகைமைகளைக் கொண்டிராமை போன்றன காரணமாக இரண்டாம் தேசியமொழிப் பாடம் கற்பித்தற் செயன்முறை பாடசாலைகளில் வினைத்திறனாக நடைபெறுவதில்லை.

2.0 ஆய்வின் குறிக்கோள்கள்

- ★ இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழி கற்பித்தலுக்காகப் பாடசாலைகளில் கிடைக்கக்கூடியதாகவுள்ள ஆளனி வளங்களைக் கண்டறிதல்.
- ★ இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் பணியில்லேபட்டுள்ள ஆளனியினரின் கல்வி. தொழில் மற்றும் பயிற்சித் தகைமைகளை இனங்காணுதல்.
- ★ இரண்டாம் மொழியாகத் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்ன்றுது கற்பித்தல் செயன்முறைகளின் வினைத்திறனைக் கண்டறிதல்.

3.0 ஆய்வு முறையியல்

இவ்வாய்வானது விபரண அளவை ஆய்வாக முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு மற்றும் பிலியந்தலைக் கல்வி வலயப் பாடசாலைகளில் இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்களை ஆய்வுக் குடித்தொகையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வின் மாதிரியாக இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்ப்பாடத்தைக் கற்பிக்கும் 75 ஆசிரியர்களும் 20 அதிபர்களும் மற்றும் 490 மாணவர்களும் படைமுறை ஏழுமாற்று நூட்ப முறை மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் அவதானம் மூலமாகப் பெறப்பட்ட அளவுசார்ந்த மற்றும் பண்பு சார்ந்த தரவுகள் விபரணப் புள்ளிவிபரவியல் முறையில் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு தரவுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

4.0 முன்னார் வெளிவந்த ஆய்வுகள் பற்றிய நேக்கு.

4.1 இரண்டாம்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் கொண்டிருக்கவேண்டிய திறன்கள்

ஒரு மொழியை முதல் மொழியாகக் கற்பிப்பதற்கும் அதனை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதற்கும் இடையில் அதிக வேறுபாடுகள் உண்டு. அதாவது இரண்டாம் மொழியாக ஒரு மொழியைக் கற்பிக்கும்போது முதல்மொழி போன்று கற்பிக்க முடியாது. அவர்கள் குறித்த இலக்கு மொழியில் நிபுணத்துவம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். இரண்டாம் மொழி ஆசிரியர்கள் சமூக மற்றும், தொழில்சார் நோக்கங்களுக்காக நடைமுறை வாழ்க்கையடன் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பேசுவது, வாசிப்பது, எழுதுவது மற்றும் கேட்பது போன்ற நால்வகைத் திறன்களையும் இரண்டாம் மொழியிலும் கொண்டிருப்பது அவசியமானதாகும் (Peyton 1998). ஆயினும் பல காரணங்களினால் இரண்டாம்மொழி ஆசிரியர்கள் பாடவிடயங்களை மட்டுமே மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். இரண்டாம்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள்

இரண்டாம்மொழிப் பாடவிடயத்தை மட்டும் அறிந்திருப்பது போதுமானதல்ல. அவர்கள் கற்பித்தலியல் தொடர்பான அறிவு, திறன் ஆகியன தொடர்பிலும் போதுமான தேர்ச்சி மிக்கவர்களாக இருக்க வேண்டும் (Gunterman, 1998). பிறமொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் இலக்குமொழியில் போதுமான தேர்ச்சியினையும் இலக்குமொழியுடன் தொடர்புடைய கலாசாரத்துடன் தொடர்புடைய நடைமுறை விடயங்களில் உயர் தேர்ச்சிகளையும் கொண்டிருத்தல் மிகவும் அவசியமாகும். இரண்டாம்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் அத்தொழிலுக்குள் பிரவேசிக்கும்போது குறித்த இரண்டாம்மொழி தொடர்பான அறிவையும், இலக்கு மொழியின் கலாசார பின்னணிகளையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதுடன் அவர்கள் தமது தொழிலின் ஊடாகத் தமது மொழியறிவையும் மொழித் திறன்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பேச்சு மொழித்தேர்ச்சியை மாணவர்களிடத்து வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் குறித்த பிரதேசத்தின், சமூக கலாசார அரசியல், மற்றும் வரலாற்றுப் பின்னணிகள் தொடர்பாக இலக்குமொழியில் விளங்கிக்கொள்ளக் கூடியவர்களாகவும் பேசக்கூடியவர்களாவும் இருத்தல் வேண்டும். இரண்டாம்மொழி கற்பித்தலின் பொருட்டு ஆசிரியர்கள் வேறுபட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளதுடன் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் அதன் பொருத்தத்தன்மை பற்றியும் அறிந்திருக்க வேண்டிய தேவையுள்ளது. (Peyton 1997) என்பார் பிறமொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள் மற்றும் தேர்ச்சிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அவையாவன்

1. இலக்குமொழியில் பேச்சு, கேட்டல், வாசிப்பு மற்றும் எழுத்து ஆகிய திறன்களில் அவசியமான தேர்ச்சியைக் கொண்டிருத்தல் வேண்டும்.
2. கல்வி மற்றும் தொழில் நோக்கங்களின் பொருட்டுப் பிற மொழிகளைக் கற்பிக்கும்போது இயல்பான வாழ்க்கை அனுபவங்களை வழங்கும் வகையில் கற்பிக்கும் திறனைக் கொண்டிருத்தல் வேண்டும்.
3. இலக்குமொழியின் கலை, கலாசாரம் மற்றும் உள்ளடக்கங்களில் தெளிவான அறிவைக் கொண்டிருத்தல்.
4. பிரதேசத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் இயல்புகளை அவர்களுக்குப் பேச்சு முறையில் கற்பிக்கும் திறனைக் கொண்டிருத்தல்.
5. பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு மொழி கற்பித்தலுக்காகப் பிரயோகிப்பது தொடர்பான அறிவைக் கொண்டிருத்தல்.
6. எல்லா மாணவர்களிடத்திலும் கலாசார புரிந்துணர்வு மற்றும் தேர்ச்சிகளை விருத்தி செய்வதற்கான அறிவு. திறன் மற்றும் மனப்பாங்கினைக் கொண்டிருத்தல்.
7. மொழிகற்ற கோட்பாடுகள் இரண்டாம்மொழி கற்றல் தேவை தொடர்பான கோட்பாடுகள் மற்றும் உபாயங்களைக் கையாளும் திறன் என்பவற்றைக் கொண்டிருத்தல்.

மனப்பாங்கு என்பது மொழி கற்பிப்பதில் பிரதாான ஒரு கூறு எனவும், மொழி கற்பித்தலில் அது மிகவும் அடிப்படையான ஒரு அழ்சம் என்றும், ஆசிரியர்கள் நேரான மனப்பாங்குடன் செயற்படும்போது அவர்களது மொழி கற்பித்தற் செயன்முறை நடத்தை வெற்றிகரமான அனுபவங்களாக அமைந்துவிடுகிறது என்ன **Gardner (1985)** என்பவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஆசிரியர்கள் எதிரான மனப்பாங்கைக் கொண்டிருக்கும்போது கற்பித்தல் செயன்முறையே தோல்வியடைந்துவிடுகிறது (**Oqlah,2002**). மொழி கற்றல் கற்பித்தலில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றும் எவ்வாறாயினும் மனப்பாங்கு சார்ந்த காரணியே மொழி கற்றல் கற்பித்தலில் கூடிய விசையை செலுத்துகிறது என்று (**Stern 1983**) என்பவர் கண்டறிந்துள்ளார். விளைதிறன்மிக்க வருப்பறைக் கற்பித்தல் செயன்முறையானது ஆசிரியர் இடைவினை, பின்னாட்டல், தெளிவான ஒழுங்கமைப்பு, வழிகாட்டல் மற்றும் கூட்டுக்கற்றல் போன்றவற்றை அவசியம் கொண்டிருத்தல் வேண்டும் என்றும்

ஆயினும், வெளிநாட்டுமொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் பல காரணங்களால் அவர்களது கற்பித்தலிலும் அது போல கற்பித்தல் தொடர்பான மனப்பாங்கு, சுய விணைத்திறன் ஊக்கல், கற்பித்தல் நடை, தேர்ச்சி மற்றும் பரிசோதனைகள் போன்ற அழ்சங்களில் முடிய தன்மையைக் கொண்டிருக்கிறனர் என்று Oqlah, Smadi Kw; Wk; Alberto (2002) என்போர் கண்டறிந்தனர்.

4.2 இரண்டாம்மொழி கற்பித்தலில் சுயமொழி மற்றும் றாமொழியல்லாத ஆசிரியர்கள்

இலங்கையில் இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகளில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்டு தமிழ்மொழியை இரண்டாம் தேசியமொழியாகக் கற்பிக்கும் சுயமொழி ஆசிரியர்களும் (Non-native Speaking Teachers) ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாம்மொழி கற்பித்தலில் சுயமொழி மற்றும் சுயமொழியல்லா ஆசிரியர்களின் பங்களிப்புகள் தொடர்பாகப் பல்வேறு ஆய்வாளர்களும் பல்வேறு முடிவுகளைக் கண்டறிந்துள்ளனர். Euis (1999) என்போர் ஆங்கில சுயமொழி ஆசிரியர்கள் இரண்டாம் மொழியாக ஆங்கில பாடத்தைக் கற்பிக்கும்போது அதனை அளவுக்குக்கமாக விபரித்துக் கற்பிக்கின்றனர் என்றும் மாணவர்களால் இரண்டாம்மொழியைச் சரியாக விளங்கிக் கொள்ளமுடியாத அளவுக்கு அவர்கள் அந்த மொழியை விபரித்துக் கற்பிப்பதன் காரணமாக மாணவர்கள் இரண்டாம்மொழியையும் கண்டறிந்துள்ளனர். Arava மற்றும் Medgyes (2000) என்போர் ஆங்கிலம் சுயமொழியல்லா ஆசிரியர்களைவிட (NNEST) ஆங்கில சுயமொழி ஆசிரியர்கள் (NEST) ஆங்கிலமொழியைச் சரளமாகப் பேசுகின்றனர் என்பதுடன் வகுப்பறையில் ஆங்கிலமொழியை இயல்பான கருத்துடன் பயன்படுத்துவதாகவும் ஆங்கில சுயமொழி ஆசிரியர்கள் இலக்கணப்பகுதிகளில் மிகக்குறைந்த அறிவுடன் கற்பித்தலில் ஈடுபடுகின்றனர் என்றும் கண்டறிந்ததுடன் ஆங்கில சுயமொழியல்லாத ஆசிரியர்கள் இலக்கணப்பகுதிகளில் மேம்பட்ட அறிவுடைவர்களாக காணப்படுகின்றனர் என்றும் கண்டறிந்தார்.

மேலும் சுயமொழி ஆங்கில ஆசிரியர்கள் கலாசார அழ்சங்களுடன் அமைந்த வகையில் கற்பிப்பதுடன் கற்பவர்களால் இச்சுயமொழி ஆங்கில ஆசிரியர்கள் கலாசாரத் தொடர்புகளுக்கான பயனுறுதிமிக்க வளமாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கண்டறிந்தார். Moussu (2000) என்பவர் தனது ஆய்வினுடோக சுயமொழி மற்றும் சுயமொழியல்லா ஆசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகள் கணிசமான அளவில் உண்டென்றும் அது கற்பித்தல், நடத்தை, சிந்தனை, நம்பிக்கை, மற்றும் புலக்காட்சி என்பனவற்றின்

අයිප්පටයිල් අමෙකින්තු එන්රුම් කණ්ඩඩින්තාර්. මෙවුම් **Madrid (2004)** නින්තොනේසියාබිල් මෙර්කොණිත ආය්බොන්තින්පැදි මාණවර්කල් ඉයර් බකුප්පුක්කොළිල් ණරණ්ටාම්මොඩියෙක් කර්පතර්කු සෙමොඩි ආසිරියර්කොළායෝ මුතන්මෙත් තෙරිබාකක් කරුතුකින්තුන් එන්රුම් අනෙකමාන මාණවර්කල් තාම් ඉයර්බකුප්පුක්කොළිල් කර්කුම්පොතු සෙමොඩි ආසිරියර්කොළාන් පින්තුවෙන කොළුවුම් තියල්පාන තොටර්පාතලෙ මෙර්කොළුවුම් බිරුම්ප්කින්තුන් එන්රුම් කණ්ඩඩින්තාර්. **Noemi (2009)** එන්පවර් ණරණ්ටාම්මොඩි කර්පික්කුම් සෙමොඩි ආසිරියර්කල් මාණවර්කොතු සෙමොඩියිනෙප් (L1) පයන්ප්‍රාත්තුකින්තුන් ආණාල් අවර්කල් අමුර්මොඩියිල් මද්දුප්පත්පට්පට් අර්ථිවිනෙනයෝ කොණ්ඩුරුක්කින්තුන් මිතු අමුර්මොඩියෙය් පොරුත්තමින්තිප් පිරෝයාකිත්තල්, සරියාක පිරෝයාකික්කත් තෙරියාමෙ මර්තුම් මාණවර්කොළාන් තවරුකොළාන් ඉත්තන්ප්‍රාත්තුමෙත් තන්මෙ එන්පවර්තුකුකුක් කාරණමාකින්තු එන්රුම් සෙමොඩියෙල්ලාත් ආසිරියර්කල් (NNST) මාණවර්කොතු සෙමොඩියෙය් (L1) පයන්ප්‍රාත්තු මුයර්ස්ප්පතිල්ලෙ එන්රුම් අවර්කල් මුද්‍රන්ත බරෙ මාණවර්කොළා ඩිඟුම් තවරුකොළා ණරණ්ටාම්මොඩියිලොයේ සරිප්ප්‍රාත්තුවතර්කු තමතු ණරණ්ටාම්මොඩියිලිවෙප් පයන්ප්‍රාත්තුකින්තුන් එන්රුම් මිතු ණරණ්ටාම්මොඩි කර්ත්‍රිවිල් පයනුරුත් මික්ක ඩියාවාකොළාත් තරුකිරුතු එන්රුම් තනතු ආය්විල් කණ්ඩඩින්තාර් **Sung (2010)**. සෙමොඩි ආසිරියර්කල් සරියාන කර්පිත්තල් මුරෙකොළාප් පයන්ප්‍රාත්තුවතිල් මුණ්නිලෙ වකික්කින්තුන් එන්රුම් අවර්කල් කුඩා බිරුම්ප්පත්තුකුරිය මර්තුම් පරන්ත කර්පිත්තල් මුරෙකොළා ආශ්‍නකිල්ම කර්පිත්තලුක්කාකප් පයන්ප්‍රාත්තුකින්තුන් එන්රුම් මිවර්කල් අතික කවර්ස්සිමික්ක, ඩියාවාකොළාත් කර්ත්‍රිවිල් කර්ත්‍රිවිල් පෙන්වා තොටර්පාන කරුත්තුකොළාප් පකිර්න්තු කොළුවාතුන් සෙමොඩි ආසිරියර්කල් මාණවර්කොළා ආශ්‍නකිල්මොඩියිල් පෙශ මුද්‍රන්තමාකින්තුන් එන්රු මාණවර්කල් කරුතුවතාකක් කණ්ඩඩින්තාර් **Karakas (2012)**. එන්පවර් ආශ්‍නකිල් සෙමොඩියෙල්ලාත් ආශ්‍නකිල් ආසිරියර්කොළා මොඩියුස්සරිප්පුත් තොටර්පාන ආය්බොන්තිනෙ මෙර්කොළුදුරුන්තාර්. මිතු මුද්‍රවාකොළා ආශ්‍නකිල් සෙමොඩියෙල්ලාත් ආශ්‍නකිල්මොඩි ආසිරියර්කොළා ආශ්‍නකිල්මොඩි ඉස්සරිප්පුමුරෙ මාණවර්කොළාත් කැනිස්මාන පාතිපිනෙ රූප්‍රාත්තුකින්තු එන්රුම් මාණවර්කල් ආසිරියර්කොතු ආශ්‍නකිල්මොඩි ආසිරියර්කොළා පෙන්වාකික් කොළුවන්තුන් එන්රුම් මාණවර්කොළාන් ආසිරියර්කොතු ආශ්‍නකිල්මොඩි ඉස්සරිප්පුපෙ බිරුම්පින්තියුම් අතොනෙරම් ආසිරියර්කල්, බෙව්නිනාට්ටුමොඩි කර්ත්‍රිවිල තොටර්පාක එතිර්මරෙයාන මන්පාන්කුකොළා ඉරුවාකික් කොළුවන්තුන් එන්රුම් මිතු මාණවර්කල් තමතු පිරුමොඩි කර්පික්කුම් සෙමොඩියෙල්ලා ආසිරියර්කොළාන් රූප්‍රාත්කුක්කාඩිය පර්ස්පර පින්තුවෙනත් තොටර්පෙ තවිර්තතු බිඹුකින්තුන් එන්පතුන් මිතු එන්නුම්

சில மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களைப்போல மோசமான அல்லது பிழையான இரண்டாம்மொழி உச்சரிப்பை வெளிப்படுத்தவும் செய்கின்றனர் என்றும் கண்டறிந்தார். இலங்கையில் இரண்டாம் தேசியமொழி கற்பிக்கும் ஆசிரியர்களில் 60% ஆசிரியர்கள் சுயமொழியல்லாத ஆசிரியர்களாகவும் (Non-Teachers) அதாவது சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்மொழியை இரண்டாம் தேசியமொழியாகக் கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் 40% சுயமொழி ஆசிரியர்களாகவும் (Native Teachers) அதாவது தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் உள்ளனர்.

1. 4வது இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்க இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கத் தமிழ்மொழியில் சிறப்பான தேர்ச்சியைக் கொண்ட ஆசிரியர்களுடைய பற்றாக்குறை இரண்டாம்மொழி கற்பித்தலுக்குப் பாரிய சவாலாக உள்ளது. பொதுவாக சிங்களமொழியைத் தாய்மொழியாகவும் முதல்மொழியாகவும் கொண்ட வெவ்வேறு பாடங்களுக்கு நியமனமும் பயிற்சியும் பெற்ற ஆசிரியர்களே தற்போது தமிழ்மொழியை இரண்டாம் தேசியமொழியாகக் கற்பிக்கின்றனர் (Nazloon, 2009). இரண்டாம் தேசியமொழி கற்பித்தலுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படவில்லை. இன்று பல்கலைக்கழகங்களிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இரண்டாம்மொழியாகத் தமிழை, சிங்களத்தைக் கற்று வெளியேறுபவர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு போதாமல் உள்ளது. ஆனால் அவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் இரண்டாம்மொழியைச் சரளமாக பேசவோ, சரியாக உச்சரிக்கவோ முடியாத நிலையில் உள்ளதை ஆய்வுகள் மூலம் காணமுடிகிறது. சில இடங்களில் இரண்டாம்மொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்க தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தெரிவு செய்தவர்களுக்கும் தமிழ் தெரியாது. தமிழ் தெரியாதவர்களால் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவது எவ்வளவு பாதகமானது என்பது அவர்களது நியமனங்கள் மூலம் தெரிகிறது என்று யோகராசா (2016) என்பார் எடுத்துக்காட்டியுள்ளார். மொழி கற்பித்தலுக்குப் பேச்சுத் திறனும் மிகவும் அவசியமாயினும் இரண்டாம் தேசியமொழியில் ஆசிரியர்களின் போதிய தேர்ச்சியின்மை காரணமாக அவர்கள் மாணவர்களுக்குப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ள எழுத்துக்கள் மற்றும் சொற்களை மாத்திரமே வகுப்பறைகளில் கற்பிக்கின்றனர் (தேசிய கல்வி ஆணைக்குழு, 2014). இரண்டாம் தேசியமொழியில் ஒரளவு

අறිවුතෙය වෙතු පාටන්කණුක්කු නියමනම පෙற්‍ර අල්ලතු වෙතු පාටන්කණෙක් කරුපික්කුම ආසිරියර්කණෙයුම මිරණ්ටාම්මොඩ් කරුපිත්තල් තොටර්පාන එතුවිතමාන පාටම මත්‍රුම තොඩ්ල්සාර් අறිවෙற්‍ර තොණ්ටර් ආසිරියර්කණෙයුම පයන්පැන්ත්ති මිරණ්ටාම තොසියමොඩ්යෙක් කරුපික්ක පාටසාලෙ මුකාමෙත්තුවම මුද්‍ර්යිප්පතුටන මෙලතිකමාන ආසිරියර්ක්ල් ඉංංස් පාටසාලෙකාලිල පැණිපුරියුම ආසිරියර්ක්ල් අප්පාටසාලෙකාලිලිරුන්තු තාම මිටාර්ථ්‍රප්පතාතිරුප්පතර්කාක තාමාක මුණ්බන්තු මිරණ්ටාම තොසියමොඩ්යෙක් කරුපික්කුම නිශේයුම කාණ්පැන්තිරතු (Perera 2007). තොසිය කල්වි ආණක්කුම (2014) මුණ්බන්නූත්ත ආයුධින් පිරකාරම මිරණ්ටාම මොඩ්යෙක් කරුපික්කින් ආසිරියර්ක්ල් මත්තියිල පෙරුම්පාලාණෝර අප්පාටම පත්‍රිය පොකියාව අඩ්වින්තික කරුපිත්තු බරුකින්රාර්ක්ල් එන්තු කණ්ටතියිප්පත්තා. මිරණ්ටාවතු මොඩ්යෙක් කරුපික්කුම ආසිරියර්කණුක්කුස් සෞඛ්‍යකාලප පයිත්සි තොටර්ස්සියාක නැත්තපැන්තිල්ල (Perera 2007; Nazloon, 2009, & NEC,2014) එන්පතොටු මිරණ්ටාවතු තොසියමොඩ්යෙක් කරුපිප්පතර්කු අතිපර්කණින් විගුර්පත්තින් පිරකාරමේ ආසිරියර්ක්ල් නියමිකකප්පත්තාල් අවර්ක්ල් තමක්කුත් තෙරින්තවකෙකියිල පාටසාලෙකාලිල මිරණ්ටාවතු මොඩ්යෙක් කරුපික්කින්රාන් (NEC,2014; Perera 2007). මිරණ්ටාම මොඩ්යායාන්තෙක් කරුපිප්පතර්කු අවර්ක්ල් මුහෙයාක පයිත්තුවිකකප්පත්වාමිල්ල (BESU 2007). මිරණ්ටාම තොසියමොඩ්යාකත් තම්මුෂ්මොඩ්ප පාටත්තෙක් කරුපික්කුම ආසිරියර්කණෙප පයිත්තුවිකකකුදිය බණ්ඩියාලමන්ත සෞඛ්‍යකාලප පයිත්සික්ල්, ඩිසේට ජෙයලමර්ඩ්වක්ල් ඕමුණ්කු ජේය්යිප්පත්වාලයෙන්පතුටන මිරණ්ටාම මොඩ්යායාන්තෙක් කරුපිප්පතර්කුරිය නව්න නුත්ප මුහෙයාක් තොටර්පාකව්ම එතුවිතමාන බඩිකාට්තල්කණුම ආසිරියර්කණුක්කු බ්‍රුන්කප්පත්වාල්ල එන්පතුටන මිරණ්ටාම තොසිය මොඩ්යාකත් තම්මුෂ්මොඩ්යෙක් කරුපිප්පතර්කුප පොගුත්තමාන නව්න කරුපිත්තල් තුරෙහකණෙප පයන්පැන්ත්තුම ආුර්ත්‍රල ආසිරියර්කණිටම කාණ්ප්පත්වාල්. අතුමට්ටුමන්ති පයන්පැන්ත්තප්පත් කරුපිත්තල් මුහෙයානුම මිරණ්ටාම මොඩ්යායාන්තෙක් කරුපිප්පතර්කුප පොගුත්ටුප පයන්පැන්ත්තකින්රාන් (Nazloon 2009). ආසිරියර්ක්ල් මිරණ්ටාවතු මොඩ්යෙක් කරුපිප්පතිල තොර්ස්සි පෙත්තුවර්කණාක මිල්ලෙයායන්පතාල ඕරුසිල ඡොර්කණාස් සේර්ත්තු බසන්තෙ අමෙත්තු බෙබිප්පැන්ත්තුම ආුර්ත්‍රල මාණවර්කණුක්කුප පෙත්තුකාඟුප්පතු සිරමමානතාර්ම. මාණවර්ක්ල් ආරම්පතරුන්කණිල

நன்றாக இரண்டாவது மொழியைக் கற்கின்ற போதிலும் இரண்டாம் நிலைத் தரற்களுக்கு வருகின்றவேளையில் இரண்டாம்மொழிப் பாடம் படிப்படியாக ஆழமானதாக அமைவதால் கற்றலில் மந்தநிலை காணப்படுகின்றது. சிங்களமொழி/தமிழ்மொழி பற்றழை பொது அறிவை மாத்திரம் கொண்ட ஆசிரியர்களுக்கு தரம் 8 இற்கு மேல் இரண்டாம்மொழியைக் கற்பிப்பது இலகுவானதல்ல என்று தேசிய கல்வி ஆணைக்குமு (2014) தெரிவித்துள்ளது.

2. 5.0 ஆய்வின் கண்டறிவுகள்

இரண்டாம் தேசியமொழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களில் 29.2% ஒப்பந்த மற்றும் தொண்டு அடிப்படையில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். 4% மட்டுமே இரண்டாம் தேசியமொழியைக் கற்பிப்பதற்காகக் கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டவர்களாவர். கடந்த 2009 தொடக்கம் 2013 வரையான ஐந்து வருட காலப்பகுதியில் சிங்களமொழியை இரண்டாம் தேசியமொழியாகக் கற்பிப்பதற்கான பயிலுனர் ஆசிரியர்களாக 218 பேர் தேசிய கலவிக் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்ட அதே நேரம் தமிழ்மொழியை இரண்டாம் தேசியமொழியாகக் கற்பிப்பதற்காக 151 பேர் மட்டுமே உள்வாங்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட ஐந்து வருடங்களில் 369 ஆசிரிய பயிலுனர்கள் மட்டுமே இரண்டாம் தேசியமொழிகளைக் கற்பிப்பதற்கான பயிலுனர் ஆசிரியர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இரண்டாம் தேசியமொழியைக் கற்பிக்கும் பாடசாலைகளில் 19.35% பாடசாலைகளில் இதனைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் எவரும் இல்லையென்பதுடன் 16.10% பாடசாலைகள் ஒவ்வொரு ஆசிரியரையும் 22.58% பாடசாலைகள் தலை இரண்டு ஆசிரியர்களையும் 25.8% பாடசாலைகள் தலை முன்று ஆசிரியர்களையும் 16.10% பாடசாலைகள் நான்கும் அல்லது நான்குக்கு மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்டுள்ளன. சிங்கள மொழிமூலத்தை மட்டும் கொண்ட பாடசாலைகளில் 33% பாடசாலைகளிலும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூலத்தை மட்டும் கொண்ட பாடசாலைகளில் 25% பாடசாலைகளிலும் இல்லையென்பதுடன் சிங்கள மொழிமூலத்தை மட்டும் கொண்ட பாடசாலைகளில் 25% த்திலும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூலத்தை மட்டும் கொண்ட பாடசாலைகளில் 25% த்திலும் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். எவ்வாறாயினும் சிங்கள மொழிமூலத்துடன் தமிழ்மொழிமூலத்தையும் கொண்டமெந்த பாடசாலைகள் ஆகக் குறைந்தது இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்டனவாக உள்ளன.

இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வெவ்வேறுபட்ட கல்வித் தகைமைகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதாவது 43% மாணவர்கள் க.பொ.த உயர்தர வகுப்புச் சித்தியினைத் தமது கல்வித்தகைமையாகக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித்தகைமைகளைப் பொறுத்தவரையில் 22% ஆசிரியர்கள் எவ்விதமான தொழிற்தகைமையையும் கொண்டவர்கள்லா என்பதுடன் ஏறத்தாழ 50% ததினர் கற்பித்தல் தொடர்பான விசேட பயிற்சி மற்றும் டிப்புளோமா தகைமைகளைக் கொண்டவர்களாவர். இரண்டாம் தேசியமொழியாக தமிழ்மொழி கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் 25% ஆசிரியர்கள் தமிழ்மொழியில் எவ்விதமான தேர்ச்சியும் அற்றவர்கள். இவர்கள் அனைவரும் சுயமொழியல்லா ஆசிரியர்களாவர். இது சுயமொழியல்லா ஆசிரியர்களின் சதவீதமாக 42.2% காணப்படுகின்றது.

தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட இரண்டாம்மொழி (தமிழ்) ஆசிரியர்களில் 56% தமிழ்மொழிப்பாடத்தில் பெற்றுக்கொண்ட அதியுயர் சித்தி க.பொ.த சாதாரணதர வகுப்புச் சித்தியாகும் என்பதுடன் 30% ஆசிரியர்கள் க.பொ.த உயர்தர வகுப்புச் சித்தியையும் உடையவர்களாவர். தமிழ்மொழியை தாய்மொழியாகக்கொண்டு இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழிப் பாடத்தில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளாக 40% ததினர் சாதாரணதரச் சித்தியையே உடையவர்கள். இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களின் தமிழ்மொழித் தேர்ச்சிகளான செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு, எழுத்து, கேட்டல், தமிழ்மொழி உச்சரிப்பு மற்றும் தமிழ்மொழிக் கலாசாரம் பற்றிய அறிவு ஆகியவை தொடர்பான ஆசிரியர்களது துலங்கல்களின் இடைப்பொறுமானமானது 1.59 க்கும் 2.35 இற்கும் இடைப்பட்டதாக காணப்பட்டது. பேச்சத் தேர்ச்சி தவிர்ந்த செவிமடுத்தல், வாசிப்பு, எழுத்து, தமிழ்மொழி உச்சரிப்பு மற்றும் தமிழ் கலாசாரம். தொடர்பான அறிவு ஆகிய தேர்ச்சிகளில் இது நன்று என்னும் அளவுத்திட்டத்தைச் சார்ந்ததாகும்.

இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் மூஸ்லீம் ஆசிரியர்களின் செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு மற்றும் எழுத்து. தேர்ச்சிகள் தொடர்பான துலங்கலின் இடைப்பொறுமானங்களின் சராசரியானது 1.99 என்றாலும் காணப்பட்டது. இது இவ்வகைத் தேர்ச்சிகளில் நன்று என்னும் நிலையில் காணப்படுவதனை வெளிப்படுத்துவதுடன் தமிழ்மொழிக் கலாசாரம் பற்றிய அறிவு தொடர்பான கூற்றுக்கான துலங்கலின் சராசரியானது 3.23 ஆக

அமைந்து சராசரி என்ற மட்டத்தில் காணப்பட்டது. ஆயினும் தமிழ்மொழி உச்சிரிப்பு தொடர்பான கூற்றுக்கான துலங்கலின் இடைப்பெறுமானம் 3.61 ஆக காணப்பட்டது. இது உச்சிரிப்புத்திறன் குறைவான நிலையில் காணப்படுவதனை வெளிப்படுத்துகிறது சிங்கள மொழியாசிரியர்களின் எழுத்துத் தேர்ச்சி தொடர்பான கூற்றுக்களுக்கான அவதானம் மற்றும் அவர்களின் துலங்கல்களுக்கான இடைப்பெறுமானமானது 3.33 ஆகக் காணப்பட்டது. இது அவர்களின் எழுத்துத் தேர்ச்சி சராசரி என்ற நிலையை அண்மித்துக் காணப்படுவதை வெளிப்படுத்துகிறது. ஆயினும் வாசிப்பு, கேட்டல், பேச்சு மற்றும் தமிழ்க் கலாசாரம் தொடர்பான அறிவு பற்றிய கூற்றுக்களுக்கான துலங்கலின் சராசரியானது முறையே 3.64, 3.62, 3.62, 3.77 ஆகக் காணப்பட்டது. இவ்வகைத் தேர்ச்சிகளுக்கான இடைப்பெறுமானங்களின் சாரசரியானது 3.67 எனக் காணப்பட்டது. இது இவ்வகைத் தேர்ச்சிகள் குறைந்த மட்டத்தில் உள்ளதனை வெளிப்படுத்துவதுடன் தமிழ் உச்சிரிப்புத் தொடர்பான துலங்கல்களின் இடைப்பெறுமானமானது 4.22 ஆகக் காணப்பட்டது. இது உச்சிரிப்புத்திறன் குறைவு என்பதனை வெளிக்காட்டுகிறது. அடிப்படைத் தமிழ்மொழித்திறன்களைப் பொறுத்து சராசரியும் அதற்கு மேற்பட்டுமான மொழித்திறன்களைக் கொண்டவர்களாக 95.5% தமிழ் ஆசிரியர்களும் 75.3% மூஸ்லீம் ஆசிரியர்களும் 22.9% சிங்கள ஆசிரியர்களும் காணப்படவதுடன் தமிழ்மொழியின் உச்சிரிப்பு மற்றும் கலாசார அறிவு ஆகிய உபதிறன்கள் சார்பாக சராசரியும் அதற்கு மேற்பட்டுமான மொழித்திறன்களைக் கொண்டவர்களாக 97.0% தமிழ் ஆசிரியர்களும் 42.7% மூஸ்லீம் ஆசிரியர்களும் 11.65% சிங்கள ஆசிரியர்களும் காணப்படுகின்றனர்.

ஆசிரியர்களின் மொழித்திறனுக்கும் அவர்களின் தமிழ்மொழித் தகைமைக்கும் இடையில் பொருண்மையுள்ள தொடர்புகள் காணப்படவில்லை என்ற கருதுகோளனது ($X^2 (12) >= 17.242$, $P=0.0437$) $P=0.05$ என்ற நம்பிக்கை மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு போதுமான சான்றுகள் காணப்படவில்லையாதலால் இரண்டாம் தேசிய மொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் தமிழ்மொழித் தகைமைக்கும் அவர்களின் தமிழ்மொழித் திறன்களுக்கும் இடையில் பொருண்மையுள்ள தொடர்பு நிலவுகிறமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் தமிழ்மொழித் தகைமைக்கும் அவர்களின் தமிழ்மொழித் திறன்களுக்கும் இடையிலுள்ள தொடர்புகளின் தன்மை மற்றும் அளவுகளைக் கண்டறிவதற்காக ஸ்பியர்மனின் வரிசைநிலை இணைபுக்குணகம் கணிப்பிடப்பட்டது. கணிக்கப்பட்ட ஸ்பியர்மனின் வரிசைநிலை இணைபுக்குணகப் பெறுமானமானது ($r_s = 0.667$, $p = 0.33$) ஆகக்

காணப்பட்டது. இதன்படி இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் தமிழ்மொழித் தகைமைக்கும் அவர்களின் தமிழ்மொழித் திறன்களுக்கும் இடையில் வலுவாக நேர்த்தொடர்பு நிலவுகிறமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடல் மற்றும் விரிவுரைமுறைக் கற்பித்தல் முறை தொடர்பான கூற்றுக்களுக்கான ஆசிரியர்களின் துலங்கலின் இடைப்பெறுமானம் முறையே 2.27 மற்றும் 1.87 ஆகக் காணப்பட்டது. இது ஆசிரியர்கள் இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்காக கலந்துரையாடல் மற்றும் விரிவுரை முறைகளை மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றனர் என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும் குழுமுறை மற்றும் நாடகமுறைக் கற்பித்தல் தொடர்பான கூற்றுக்களுக்கான துலங்கலின் இடைப்பெறுமானம் முறையே 2.50 மற்றும் 3.16 ஆகக் காணப்பட்டது. இதன்பிரகாரம் குழுமுறை மற்றும் நாடகமுறைகளை ஆசிரியர்கள் சிலவேளைகளிலேயே பயன்படுத்துகின்றனர். என்பதுடன் விதி வருவித்தல் மற்றும் செய்துகாட்டல்முறைக் கற்பித்தல் பற்றிய கூற்றுக்களுக்கான ஆசிரியர்களின் துலங்கல்களின் இடைப்பெறுமானம் முறையே 3.65 மற்றும் 3.51 ஆகக் காணப்பட்டது. இது இரண்டாம் தேசிய மொழி கற்பித்தலுக்காக விதிவருவித்தல் மற்றும் செய்துகாட்டல் மற்றும் விளையாட்டு முறைகளை ஆசிரியர்கள் எப்போதாவது மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதனை வெளிப்படுத்துகின்றது.

தமிழ்மொழியைச் சரியாக உச்சிரித்துக் கற்றுத்தருபவர்கள் சுயமொழியாசிரியர்களே என்று 67.2% மாணவர்கள் கருதுவதுடன் 25% சுயமொழியல்லாத ஆசிரியர்களே என்ற கருத்தினையும் கொண்டுள்ளனர். மேலும் 75.5% மாணவர்கள் சுயமொழியாசிரியர்களை தமிழ்மொழி சார்ந்த கலாசார விடயங்களைக் கற்றுக்கொள்வதற்கான பிரதான வளமாகக் கருதுகின்றனர். வகுப்பறையில் தமிழ்மொழியில் பேசுவதற்கு முறையாக வழிப்படுத்துபவர்கள் சுயமொழியாசிரியர்களே என 85% த்தினரும் தமிழ்மொழியின் இலக்கணப்பகுதிகளை விளக்கமாக கற்பிப்பவர்கள் சுயமொழியாசிரியர்கள் என்று 67% மாணவர்களும் குறிப்பிடுகின்றனர். மேலும் தமிழ்மொழிப்பாட விடய அறிவில் தெளிவுடையவர்கள் என 79.6% த்தினர் சுயமொழி ஆசிரியர்களையே கருதுகின்றனர். இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழியைக் கற்பதற்கான முன்னுரிமை தெரிவாக 75.4% மாணவர்கள் சுயமொழி ஆசிரியர்களையே கருதுகின்றனர்.

ஆசிரியர்களின் தொழிற் தகைமைக்கும் இரண்டாம் தேசியமொழியாகத் தமிழ்மொழி கற்பித்தலுக்காகப் பயன்படுத்தும் கற்பித்தல்

මුහෙකගුණකුමිතයේයාන තොටර්ප්‍රකාශක කණ්ඩාරිය කෙවර්කකක් ගුණකට පෙනුමතියුම් අසර්හුක්කිමිතයිලාන නිශ්චයාන ගුණකමුම (r) කණිප්පිටප්පත්තන. එත්පත් නිශ්චයාන මාරිකගුණකුමිතයිලාන කෙවර්කකක් ගුණකට පෙනුමානමානතු ($X2(6) >= 4.423, P = 0.0580$) ගනක කාණ්ඩපත්තු. එත්තරකමය P = 0.05 ගන්න නම්පික්කා මට්ටත්තිල් (P = 0.0580) ආසිරියර්කාලින තොයිර් තකෙමක්කුම ඇරණ්ටාම තොසියමොඩියාක තමිශ්මොඩි කර්පිත්තලුකාකප පාන්පැන්තුම කර්පිත්තල් මුහෙකගුණකුමිතයේ තොටර්ප්‍රකාශක නිශ්චයාන ඉතුළිසේයෝපැන්තු. එත්තරක් කාරණා ඇරණ්ටාම තොසියමොඩියාක තමිශ්මොඩි කර්පිත්තලිල් පැන්පැන්තු සියමොඩියල්ලා ආසිරියර්කාලි (60%) තොයිර් තකෙමකාශක කොණ්ඩරුන්ත පොතුම අවර්කාලි තමිශ්මොඩියාක කර්පික්කප පොරුත්තමාන කර්පිත්තල් මුහෙකාශයායුම් නුත්පන්කාශයායුම් පයන්පැන්තුමූදියාතවර්කාලාක කාණ්ඩපැන්තුමාකුම්. ඇරණ්ටාම තොසියමොඩි කර්පිත්තල් සෙබෙකකාලත්තුක්කුම අවර්කාලි පයන්පැන්තුම කර්පිත්තල් මුහෙකගුණකුමිතයේ ($X2(15) > = 31.110, P = 0.345$) පොරුණ්මයාල්ල තොටර්ප්‍රකාශක කාණ්ඩපත්විල්ලෙ ගන්න කරුතුකොළ P = 0.05 ගන්න නම්පික්කා මට්ටත්තිල් උත්තුකාශක ගන්න මුළුම ආසිරියර්කාලින ඇරණ්ටාම තොසියමොඩි කර්පිත්තල් සෙබෙකකාලත්තුක්කුම අවර්කාලි පයන්පැන්තුම කර්පිත්තල් මුහෙකගුණකුමිතයේ තොටර්ප්‍රකාශක කාණ්ඩපත්විල්ලෙ ගන්පතුම ඉතුළිසේයෝපැන්තු.

ඇරණ්ටාම තොසියමොඩියාකත් තමිශ්මොඩියාක සිංකාල මොඩිමුලප පාත්සාලකාලිල කර්පිප්පත්තු කිමිතකක්කාඩිය ආසිරියර් ගන්නික්කාකක්කුම 2017 ආුම් ආුණ්දින් ඇරණ්ටාම තවයෙනායිල ඇරණ්ටාම තොසියමොඩි තමිශ්පාත්තිල් මාණවර්කාලි පෙත්තුකාණ්ඩ ප්‍රාග්ධනිකගුණක්කුම නිශ්චයාන නිශ්චයාන ගුණකට පෙනුමානමානතු 0.72 ආකක කාණ්ඩපත්තු. එතු සා පියර්මනින් බරිසෙන්තිලා නිශ්චයාන ගුණකම 'r' 0.60 - 0.80 ගන්න ඩේස්සේල්ලෙයිනුල් අමෙන්තු කාණ්ඩපැන්තුවතාල් සැකුතලාන (Substantial) ගන්න බැවුම්ප්‍රකාශක් පොරුණ්මයායිතයාතාක අමෙකින්තු. එත්පත් පාත්සාලකාලිල ඇරණ්ටාම තොසිය මොඩියාකත් තමිශ්මොඩියාක කර්පික්කක කිමිතකක්කාඩිය ආසිරියර් ගන්නික්කාකක්කුම මාණවර්කාලින ඇරණ්ටාම තොසියමොඩි තමිශ්පාත අභ්‍යන්තරුක්කුම නිශ්චයා සරාසරියාවිත ඉයර්න්ත තොටර්ප් නිශ්චයාවිත ඉතුළිසේයෝපැන්තු.

6.0 මුද්‍රණය

ඩිජ්ජිතල් නිවාස් සිංකාල මොඩිමුලප පාත්සාලකාලිල ඇරණ්ටාම තොසිය මොඩියාකත් තමිශ්මොඩියාක කර්පික්කක් සෙයන්මුහෙකාලි තොටන්කපපත් 20 බැවුම්පාත කාණ්ඩපත්විල පාත්සාලකාලිල

විශෙනත්තිරුණාකක් කර්පික්කප්පුවතිල්ලේ. නිතර්කාණ පිරතාන කාරණය පොතුමාන ආශානියින්මෙයුම් අවසියමාන තකමෙකගෙනක් කොණ්ඩරාත අභිනියින් ඇප්පනියිල් රුපුටුවුතුමාකුම්. ආශිරියර්කාලීන් තමිශ්මොඩියරිවු මිකක් කුරෙන්ත මට්ටත්තිල් කාණප්පුවතුත් පෙරුම්පාන්මෙයාන ආශිරියර්කාලීන් තමිශ්මොඩි ඉස්සර්ප්පුම් තවරානතාකක් කාණප්පුකින්රතු. නිතන් කාරණයාක පිරින්තාම තොසියමොඩියාකත් තමිශ්මොඩියෙක් කර්පතිල් මාණවර්කාලීන් ආර්ථම් කුරෙවාක කාණප්පුවතුත් කර්කුම් මාණවර්කාලීම තමිශ්මොඩියෙක් පිශුද්‍යාකත් කර්කින්රතු. නිම්මාණවර්කාලීන් තමිශ්මොඩි ඉස්සර්ප්පුම් තවරානතාකක් කාණප්පුකින්රතු. පිරින්තාම තොසියමොඩි තිමිශ් පාත්තුකාණ ආශිරියර්කාලීත තෙරිවු ඡේයුම් පොතු තමිශ්මොඩි ඉස්සර්ප්පු මුක්කියමාන පරප්පෙල්ලෙයාකස් සේර්ත්තුකාලීන්පාතල වෙන්නුම් එන්පතුත් පිරින්තාමොඩි ආශිරිය නියමනත්තින්පොතු ඡේයමොඩි ආශිරියර්කාලීයෝ ඉස්වාන්ක වෙන්නුම්. එනැවෙ පිරින්තාම තොසියමොඩියාකත් තමිශ්මොඩි කර්පිත්තලේ විශෙනත්තිරුණාක මුණෙනුක්ක තත්තියානතුම් පොරුක්මානතුමාන ආශානිවාම් ඉස්වාන්කප්පුවතු මිකවුම් අවසියමානතුම් අවසරමානතුමානමාන පණියාකුම්.

7.0 ඉචාත්තුණෙකක්

යොකර්සා. එස්. (2016) තොසියමොඩිකාලීක කර්පිත්තල තොටර්පාන කෙයෙදු. අර්සකරුම් මොඩිකක් තිණෙකකාලීම පිරින්තාමොඩි.

Curtain, H.A., & Pesola, C.A. (1988) **Languages And Children - Making The Match.** "Reading, MA: Addison - Wesley Publishing Company.

Gardner, R.C. (1985) **Social Psychology And Second Language Learning. The Role Of Attitudes And Motivation.** London: Edward Arnold.

Garinger, D. (2001) **Textbook Evaluation.** Teaching English As A Foreign Language. Tefl Journal, 1(1), 11-25. Madrid, D. (2004) Teacher And Student Preferences Of Native And Non-Native Foreign Teacher. Porta Linguarum 2, Junio 2004. Pp 133-137. Retrieved 10. February 2014 From <http://www.ugr.es/~dmadrid/publicaciones/ native%20 nonnative%20speakers-dm%20&%20MPC.Pdf>.

National Education Commission, (2014) **Report For Getting Opinions To Introduce The 2nl As A Compulsory Subject In GCE (O/L).** Colombo, National Education Commission.

Nazloon, M.H.Z. (2009) **Study On Learning Teaching Tamil As A Second National Language In Secondary Classes Of School System. Department Of Teacher Empowerment,** Faculty Of Educational Leadership Development And Teacher Education. NIE, Maharagama.

Noemi, R.Z.. (2009) **A Comparative Study Of Native And Non Native Teachers' Scaffolding Techniques In Sla At An Early Age.** Universidad Complutense De Madrid. Retrieved January 2014. From <http://revistas.ucm.es/index.php/EIUC/article/view/EIUC0909110057A>.

North-East Provincial Department Of Education. (2007) **Impact Study. North-East Provincial Department Of Education.** Sri Lanka On In Sri Lanka. NEREC, Faculty Of Education, University Of Sri Colombo.

Oqlah, M.S. Abeer, A.G. (2013) **Jordanian Teachers' Attitudes Toward Foreign Language Teaching And Their Relationship To These Teachers' Classroom Practices.** Jonral Of Education And Practice Issn 2222-1735 (Paper) Issn 2222-288x (Online) Vol.4. No.17. 2013 Retrieved December 2014, from <http://www.iiste.org>.

Perera, M. (2007) **Survey Of Ststus Of Second National Language Teaching And Learning In National College Of Education, Nerec,** University Of Colombo.

Peyton, J.K. (1998) **Professional Development For Foreign Language Teachers.** Eric Review Volume 6 Issus I Fall. Educationl Resources Infromation Center, National Library Of Education, Office Of Educational Research And Improvement, U.S. Department Of Education Retrieved 20 December 2014, from <http://bpfli.org/documents/ericreview.pdf>